DE BUSTIMS-MORNING STAR.

TON, TWICE EACH MONTH.

Righteousness exalteth a Nation : but Sin is a Reproach to any People.

PAYABLE IN ADVANCE.

தும். புத்தகம், சஞ்சிகை லிஅ.] துஅளஞ்சும் இல். புரட்டாகி மீ. உஅவ. வியாழக்கிழமை.—Thursday, Sept. 28, 1854. [Vot. XIV. No. 18.

[A New Society wanted.]

அன்புள்ள ஐயாவே: இக்காட்களில் எமது ச சோதர்சாகிய கிறஸ்தவர்கள், தங்கள் புத்தீர பவு த்திரதம் பின் சர்த்தியாகும் இகபா பிரயோசனமற் றவர்களாய்த் தேவகோய சாபத்துக்குளிராய்த் தெ ய்வமல்லாதவர்ச்களத் தொழுத்கொண்டு தேன்மா ர்க்கராகித் தங்கள் லிலையோற்பேற்ற ஆத்தம இர டீர்ப்பை இழக்துபோக தைவரையிருக்கிறர்களே, இதற்கு என்செய்வோமென்று ஒதுத்துசோடையருத்

தர் சலிப்படன் பேசக்கேட்டேன்.

ஏனென்றுல், எங்கவாப்போற்பட்ட கிறிஸ்தவர் கள் அகேகர் மரித்தப்போக அவர்கள் பிள்வைக ள் உண்ண உடுக்கப் படிக்க இடமற்றவர்களாயிரு ப்பதினுல் திரும்பத் தம்மினத்தாராகிய அஞ்ஞானி களாற் பயாமரிப்படைந்த அவர்கள் வழிபாட்டை ப்பின்பற்றி வருவதினுலம், எங்கள், உயிர், சுகம், பேலன், ஆஸ்தி, உத்தியோகம், பணவரவு முதலிய வைகள் என்றைக்கும் ரிவைபேறனவல்லாததின லும், தருமசங்கத்தாரும் ஐயமாரும் எங்களைத்த ங்கள் மடியில்வைத்துப் பாலூட்டி வளர்த்தது போல் இனிமேலும் எங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்வார்களேன்று நிவணக்கக் கூடாதபடியினுலு ம், எங்கள் பிள்வைகளுக்கு எப்படிச் சம்பலிக்கு மோ தெரியாதேயென்று பயந்ததினற்றுன் இப்பேர் ப்பட்ட ரியாயங்களையெடுத்தப் பேசினூர்கள். பிரி யமானவர்களே, இது பாத்பிக்கப்படத்தக்கதல்ல வா ? அகையாற் சகோதரராகிய கிங்கள் இதைப் பற்றிச் சற்றும் உற்றுணராமல் கண்முடிக்கொண் டெப்படியேனும் கடக்தேறட்டுமேனென்று உயிரற் றவஸ்துக்கவைப்போல் ஒடுங்கியிருக்கலாமா ! சுற் றுப்புறத்தாகும் எங்கவா உற்றுப்பார்த்துக்கொண்டு இவர்கள் போட்டுகேடு எப்போ வெளியாதேன்று த ருணம்பார்த்திருப்பதைக்காணீர்களா? வேதம்எவ ர்க்கும் வழிகாட்டியாயினும் காங்களும் எங்கள் பி ன்சந்ததியாரும் பாழடையாமலே வாழ்வடைந்து தெய்வ நீதி எங்களிற் பிரகாசிக்கும்படி, நாம் அவ ரை அன்புடன் பூசித்தப் போற்றவேண்டிய வழிவ கை முறைவிதிகவாப் பண்ணிவைப்பதே எங்க ளுச்துக்கடமையல்லவா ! பின்வணமேன் உங்கவள த் தேவ எழப்புதலும் நண்முயற்சிகளும் மனமகிழ்ச் சியும் உண்டாக்கத்தக்கவைகளை நாடிச்செய்ய சியும் உண்டாக்கத்த்களைக்கள் நாடிச்செய்ய ஏவப்படுத்தாம்ஜக் தகையிடப்பண்ணும்லும் இருத் யங்களைக் கடினமாக்கி அந்தகாமத்துக்குள்ளாக் துதிதீர்கள். யாழ்ப்பாணத்திற் கிறிஸ்துமார்க்கம் ஸ்தாபிக்கப்பட்ட நாள்முதல் இதுவரையில் எத்த வண்காள் இந்த மார்க்கவளர்ச்சிக்காகவும், எங்க ளூடையவும் எங்கள் பின்சந்ததியாருடையவுக் தே ர்ச்சி உச்சாகமுதலிய விருத்திக்காகவுள் சபையா ராகிய மாங்கள் எங்கேகூடி. யோசணபண்ணினே ம். இத்தன்மையான காரியங்கள் யாதோன்றை க்கையிடவும் அதற்கேற்ற குறுமக்களைச் செய்த முடிக்கவுக்கக்க, தூறம், புத்தி, அறிவு, சாமாத்தி யம் நமக்கில்வல, பின்வருடிவர்களே இதைத்ச செ ய்பட்டுமென்ருவிருக்கிறீர்கள். ஆ! எனக்கன்பா னவர்களே, காணும் உங்களிலோருவுன். நீங்களும் னவாகளே, அதுக்கள். எல்லாமும் ஒருமிக்கத் தப்படியே சொல்வீர்கள். எல்லாமும் ஒருமிக்கத் திரண்டு இதுகாரியத்தை யோசிக்கவுர் தொடங்க வும் இப்பொழுதே சமயம். சமயம், வேவா, கால வும் ஆங்கியத்த செய்வதற்கும், கூடி ம், கோம் கிடையாதேன்ற சோல்வதற்கும், கூடி போசித்துப்பேசி நடத்திவருகின்ற நாட்களிற் சமா எிப்புத்தாட்சியுண்டேயென்று சொல்வதற்கும்இட ங்கிடையாது. சினேகிதரே, ஒருவருடத்தில் எத்த வனமாள் விணயாட்டுமாளாகவும் வீண்மாளாகவு ம் எவ்வளவுபெயருக்கு வீண்வீம்புக்காகவும், பெரு ம வெவள் அபெயராகத் கொண்கும்புக்காகவும், பெத கைக்காகவும், அன்னதானம்முதலிய உபகாரங்க காக் கொடுத்தீர்களேன்றுந் செலவிட்டீர்களே ன்றும் கவணமாய்ச் சிந்தித்தப்பாருங்கள். எங்க ன் சொந்த நன்மைக்கேண்றே தந்திக்குந்தி நடவா மல் எழுந்து நிமிர்ந்துநின்று சிரியாய் நடக்கும்படி க்கானவைகளைச்செய்யச் சகலகும் ஒருமணப்பட் டுப் புதிதங் காட்சியும் அவியாததுமான ஈல்ல வெ ளிச்சங் காட்டுவீர்களேன்ற கம்பிக் காத்திருப்பது மன்றிக் கேஞ்சியுங் கேட்டுக்கொள்ளுக்றேன். அ ன்றியும் இவையெல்லாவற்றிற்கும் நானும் உதவி க்காரணிகுப்பேன். அப்படியாகும்படி திரித்துவக் கர்த்தர் கிரபைசெய்வாசாக. இப்படிக்கு, ஒர்கிறிஸ்தவன்.

[The power of bad Habit.] துற்பழக்கத்தின்பெலன்.

தாயிற்றக்கிழமைப் பள்ளிக்கூடத்து உபாத்தியா யர் ஒருவர் தனது மாணக்கரிலோருவன் ஒழங்கா ய்ப்படிக்கவராததினுல் அவணக் காணும்போகுட் டுப் போனவிடத்தில் ஒரு சாப்புக்கடையண்டை சேர்ந்து அவ்விடத்தில் ஒரு குடிகாரன் புகையிலை வாங்குவதற்குப் போய்ரிற்பதைக்கண்டார். அந்த வேளையில் கடைக்காரன் இவனுக்குப் புகையிடை வைத்துச் சுருட்டிக்கொடுக்கும்படி ஒரு பழைய வேதபுத்தகத்தில் ஒற்றையொன்றைக் கிழித்ததை இந்தக் குடிகாமன் கண்டு, சற்றுப்போறும் ஐமா, கீர் அந்தப் புகையிலையை அதிலே வைத்திச் சுரு ட்டாமல் வேடுகு கடதாசியிலே வைத்துச் சுருட் டித்தாரும். இப்படியாக அந்தப் புத்தகத்தைக் கிழி ப்பது தகாதேன்றுன். இத்தை அந்தக் கடைக்கா என் கேட்டு, சற்றத் திகைத்தரின்றபொழுது அந் த உபாத்தியாயர் இவணப்பார்த்து, நல்லதம், நீஇந் தப் புத்தகத்தை வெளியரங்கமாய் இவ்வளவு ஆ சாரம்பண்ணுசிறுயே; ஆனுலோ அதிற்சொல்லிய பரிசுத்த பிறமாணங்களைக் கைக்கொள்ளாத கா ாணமேதென்ற வினுவ, இந்த மதபானி உம்முடை ய கருத்து எனக்குத் தெரியும், கான் செய்கிறதென் னவென்றும், நான் போவதெங்ஙனமேன்றும், கீர் சொல்லப்போகிறதேன்னவென்றும் எனக்கு விள ங்குமென்று சோல்லி அந்தச் சாப்புக்கடையிலி ருந்த மேசையைத் தனது கையினுல் தட்டி உரி த்த சத்தமாய்க் குடிப்பது என் விருப்பம்; அதை நான் விட்டுவிடமாட்டே னென்ற சொன்னுன். இந்த முதுபாணி தன் மணச்சாட்சிக்கு விரோதமாக வம். புத்திக்க மாருகவும், வேதபோதவணக்கு எதி மாகவும், தன் சிகேசிதர்களுக்கிடமாகவும், அதினி ன்று தான் தப்பிக்கொள்ளக்கூடிய எவ்வகை முய ற்சிகளுக்கு எதிராகவும் ரின்றபடியினுல் இவன் தடிகாபருக்குவரும் அழிவையும் அவர்கள் முடிவை யும் அடைவானேன்பதற்கையமில்லை. இந்தக் குடிவெறியை அவன் விட்டுவிடக்கூடாத அவ்வள வு தகாவுடையவனுயிருப்பதால் அதுவே அவவன க்கேட்டுக்கிழக்கும்பாதை. ஆகையினுலே இதை வாசிக்கும் வாலிபரும் மனிதரும் இந்தப் பழக்கங்க ளில் தோடங்கியிருப்பார்களாகில் அவர்கள் இதி ற்சொல்லியிருப்பதைக் கவனித்துத் தொடக்கத்தி ந்து ஒரு சோப்பியினுல் வரப்போகிறதென்னவே ந்து ஒரு சோப்பியினுல் வரப்போகிறதென்னவே ன்று அதிற் பழகிக்கொள்ளப் பார்ப்பார்களாகில் அதவே அவர்களை வெற்றிகொண்டு அழிவுக்குள் ளாக்குமென்பதற்குச் சந்தேகமில்வை. கெடுநாட் பழக்கம் நீக்குவதரிது. பழக்கத்தின் பெலன் உரத் த சங்கிலிகளிலும் மிகுந்த பெலப்பாயிருக்கின்றது. த சடிகைகள்ளும் மதிந்த செல்கோடிக்கோற்கு இதைப்பற்றி வேதாகமத்தில், கூஷதேசத்தான் தன் தோவையும் சிலிங்கிதன் புள்ளிக்கள்யும் மா ற்றக்குடுமா? கூடுமேயாகில் தீமைசெய்யப் பயி ன்றவர்களாகிய நீங்களும் நன்மைசெய்யக்குடும ன்ற சொல்லியிருக்கின்றது.

An Infidel silenced. — நியூயோர்க்குப்பட்டணத் தில் ஒரு துரைமகனிருந்தார். அவர் கிறிஸ்துமார் க்கத்தை நம்பாத தோமாஸ்பேன்என்பவரை முகா முகமாய் அறிந்ததமன்றி அவகுடைய சீவலிருத்தா ந்தத்தின் கடைசியான வகுடங்களிற் பலமுறையு ம் அவகுடனே இருந்தார். வேதாகமத்தைப்பற்றி அந்தத் அரைமகன் அவருடனேபண்ணின் சம் பாவகணையைக்குறித்து அவர் சொல்லுகிறதாவது:

இந்தப் பேணேன்பவர் வேதாகம் பிரபலியத்தி குழுக் சிறில்தமார்க்க வளர்ச்சியிகுறுஞ் சன க்களுக்குண்டான பெரிய திமையைப்பற்றித் தன து சிஷர்களுக்குப் பிரசங்கத்தில் தரித்துரின்றபோ முது, நான் சொன்னது, பேன்என்பவரே, கீர் ஸ் கோத்திலார்திலிருந்தீர். வேதாகமத்தில் அவர்க களப்போவே கரிசுகனப்படத்தக்க பிடிவாதமுன்ன சனங்களிவ்மையென்ற உமக்குத் தெரியும். அது அவர்கள் பள்ளிக்கடத்தில் வைத்துப் படிக்கும் பு த்தகம். அவர்களுடைய கோலில் வேதரகமங்கள ளால் ரிறைந்திருக்கின்றன. ஒரு வாலிபண் தனது பிதாவின் வீட்டைவிட்டு வெளிக்கிடுக்றபோதும் அவனுடைய மாதா ஒருவேதாகமத்தை அவனுடை ய சாமானபேட்டிக்குள் வைத்து அவனைப் போக

ப்பண்ணுகிருள் என்றுர். அதற்கவர் ஆம், அது உ ண்மைந்தாள்ளன்றுர். பிற்பாடு நோன் சோன்னதி வேதாகம்மில்லாத சணங்களிருக்கிற இஸ்போனி யாதேசத்திலும் கீரிநாக்கிர். அங்கே கீர் ஒருவணு க்கு நாலு சிலிங்குமாத்திரங் கொடுத்ததண்டாகுல் அற்ப பிழையுள் செய்யாத தன் அயலகத்தாவனக் அற்பு பண்றுபேர்டுவானென்றேன்—ஆம். அதிவும் உ ண்மைநானென்றூர். பிற்பாடு நான் சொன்னது, இங்கிலாந்துச்சீர்மையில் புடைவைடுநைக்குகிறாம் ங்கவா கீர் கண்டிருந்தீர், அங்கே ஐம்பதபேருக் குள் வாசிக்கறிந்தவன் ஒருவஞ்சதலில்வை. கீர் அ யலாந்திற்போயிருத்சிறீர். அங்கே அவையாசிப்பே ருக்குமேலே வேதாகமத்தைக் கனவிலுங் கண்ட தில்லை. இஸ்கொத்திலார்து தேசமுழவதிலும் பன் எர்பண்டுமாதத்திலே தாக்குண்டிறர்களைப்பாகிறவர்க வாப்பார்க்கிலம் இங்கிலார்திற் புடைவைகெய்சி றமாகாணங்களிலும் அல்லது அய்லாந்துதேசத்தி ல் ஒரு மாகாணத்திலும் ஆறுமாதத்திற்குள்ளே தூ க்குண்டிறந்தபோகிறவர்களோ அநேகர். மேலும் இன்றையளவில், கியூயோர்க்குப்பட்டணத்த அன் னசத்திரத்தில், மறியற்சாலையில் ஒரு இஸ்கோத் திலாக்தாளுகுதல் மறியலாயிருக்கக் காணவில்வை. நீர் பிரசங்கித்துக் காட்டுகிறபடி இந்த வேதாகமம் அவ்வளவு தற்போதவையுள்ள புத்தகமாயிரும் தால், பின்வை அதை வாசித்துத் பாவிக்கிறவர்க ள் சனங்களுக்குள் அதிகங் கேட்டவர்களாயிருப் பார்களேன்பதற்குச் சந்தேகமில்லை. ஆனுலும், திருட்டாந்தமாய் ஈடக்குங் காரியமெப்படி. வேதா கமத்தை வாசிக்கப்படாதேன்று விலக்கிவருசிற அறியாமையும், அவகம்பிக்கையுமுள்ள ஆண், பெண் சகலாறுமே எங்கள் மறியற்கூடங்க ள், அன்னசாவைகள் நிரப்பப்பட்டிருக்கின்றனவே கூறுர். பேன் என்பவர் இதைக்கேட்டு யாதெருக் றும்பேசாமல், தன்னுடைய சிகேகிதரும் கானும் ஒருவரையொருவர் பார்த்தத் திகைக்கத்தக்கண யாய் விட்டுப்போட்டு மேசையிலிகுந்த ஒது விளக் கையும் எடுத்துக்கொண்டு மேல்வீட்டிலேறிப் போய்விட்டார்.

[Think before you Act.]

ஐக்கியதேசத்தின் ஒர்மாகாணத்திலிருக்குற ஒரு சிறு பெண்பிள்ளை ஒரு விளையாட்டுக்களரிக்குச் சி லருடன் சூடிப்போய்ப் பார்த்துக்கொண்டு வீட்டுக் தத் திரும்பிவருகையில் அவளுடன் கூடிப்போன வர்களில் ஒருவர் அவளைப்பார்த்து கல்லதம் பிள் வையே, அந்த விவளயாட்டு உன்கண்ணுக்குப் பிரீதி யாயிருந்ததோவென்று கேட்க, அவள் மாறுத்தரமா க, ஐயா, அவர்களுக்கு நான் கோடுத்த பணம் மறு படி என்கையில் வரக்கூடுமேயாகில் இனி அப்படி ப்பட்ட காரியத்தோக்கென்று அருபொழுதம் அதை விடமாட்டேனென்முள். அப்பொழது அவர் அவ வாப் பார்த்துப் பின்வன அந்தப் யணத்தைக் கேர் ண்டு, நீஎன்னசெய்யக்கூடும் சொல்லுஎன்றதற்கு, அவள் நான் அதைத் தரித்திரருக்காவது, மிசியோ ன் பணிலிடைக்காவது, அல்லது வேடுகுரு ால்ல காரணத்திற்காகச் செலவிடுவேனென்றுள். இக் தச் சிறுபிள்வளக்குவந்த புத்தியுடன் எங்கள் தேச த்தவர்களுடைய நடக்கையும் இவர்கள் கூக்கு திருவிழா முதலிய வீண் ஆடம்பாத்துத்கென்று வீ ணய்ச் செலவழித்துவரும் பணத்தோகையையும் ணும்ச சசலவழ்த்துவிறம் பணத்தோணைக்கியியும் ஒத்தப்பார்ப்பதினுல் என்னவிளங்கும் ? புகிழக்கு ப் புத்துக்காசு திருப்பாட்டுத்து ஒன்று என்றது சரி மேல்று ஒப்புக்கொள்ளலாமே. ஆண்டவர் நம க்குக்கொடுத்த பணத்தைக்கொண்டு நன்மைசே ய்வதற்தப்பதிலாக வீண்புகழ்ச்சிக்கும் தற்பேர மைக்கும் ஏதுவாகச் செலவழிக்கிறது எவ்வளவு மதியீனம். ஒவ்வொரு வருடத்திலும் எங்களூர் ச்சனங்கள் சுத்து, திருவிழா, வாணவிவாயாட்டுக் கெண்று செலவிடும்பணம் எவ்வளவு! அவற்றை க்கொண்டு எவ்வளவு நன்மைசெய்யக்கூடும். இ தைவாசிப்பவர்களே இதை போசிக்கட்டும்.

[The little Deaf and Dumb boy.]

செவிமம் ஊமையுமான ஒருபிள்ளேயைப்பற்றி. சிலவருஷங்களுக்குமுன் சேனிடிர், ஊமையர்க ருக்காக ஸ்தாபிக்கப்பட்ட பள்ளிக்கைச் சோத கையில் அவர்களில் ஒருவனிடத்தில் உலகத்தை ச் சிருட்டித்தவர் அரேன்று கேட்டிபோழுது அவன் ஒரு சுண்ணும்புக்கட்டியை எடுத்து ஆதியிலே தே வன் வானத்தையும் பூமிமையுன் சிருட்டித்தாரெ ன்று எழுதினுன். இரண்டாந்தரம் அவனிடத்தில் கிறிஸ்தாநாகர் உலகத்தில் என்னத்திற்காக வந்தா ரென்று கேட்டபோது, அந்தச்சிறவன் தான் முன் னேழுதீன் விடை சரியேன்றதினுலே புன்முறவ ல்கொண்டு, முறுபடி அந்தச் சுண்ணம்புக்கட்டி யால், பாலிகளா இரட்சிச்தம்படிக்குக் சிறிஸ்தோயை சு உலகத்தில் வந்தாசென்கிறது உண்மையும் எல் லா அங்கிகரிப்புக்குப் பாத்திம்முமான வார்த்தை யாயிருக்கின்றதேன்று எழுதினுன். பின்பு அவனி டக்தில் மாங்கள் பேசவுங் கேட்கவுங் கூடியவர்க ளாயிருக்க, நீ ஏன் செலிடும் ஊனமையூமாய்ப் பிறந் கிருக்கிருயேன்ற கேள்வி கேட்கப்பட்டபொழுது அ வன் அந்தச் சுண்ணும்புக்கட்டியை மறுபடியும் மிதந்த மகிழ்ச்சியுடனே எடுத்து, ஆபிதாவே, இப்ப டியே உமக்குப் பிரியமாயிருந்ததென்றேழுதினுன். குழந்தைகள் பாலகரடைய வாயினுள் உண்டுபண்ணின் சென்றத இந்த இடத்தில் சொல் லத் ததந்த ஒரு உண்மையான வாச்டுகன்று நிவன த்துக்கோள்ளலாம்.

உதயதாரகை.

துள்டுச் இல். புரட்டாசிம். உஅ உ.

China — பிறக்ட்ட ஆவணிமாதம், உடக். திகதி யைக்கொண்ட புதினசங்கதி சீனதேசத்திலிருந்து வர்தது. அவ்விடத்திலே நடந்த கலகம் இன்னும் நடந்துவருத்து. சந்கேயென்ற பட்டணம் கலகக் காரர்தான் இன்னும் பிடித்திருக்கிறுர்கள். கிங்போ, பியூச்சோ, ஏமோய் என்ற மூன்றுபட்டணங்களும் அமைதியாயிருக்கின்றன. ஒனென்றுல், சிறிதாள ளாகப் பியூச்சோ, ஏமோ என்ற இரண்டு பட்டண ங்களிலும் நாளோன்றுக்கு நூறுபேரளவுக்குத் தவல யவதாரம் பண்ணப்பட்டுவேந்ததிறுல், அவ்விடங்க ளிலே கலகம் நின்றபோகவந்த நியாயமதுதானே ன்று சொல்லப்பட்டது. காந்தன்நகரியில் வே லை, வியாபார முயற்சிகளெல்லாக் தூங்கிப்போயி து. சாப்புகளேல்லாம் பூட்டப்பட்டன. சாப் புக்காரருடைய விலைபெற்ற சாமான்களெல்லாம் மெக்கேயோ, கொங்கொங் என்ற பட்டணங்களு க்குஅனுப்பப்பட்டுவருகின்றன. சொற்பவிலையான சாமான்களையும் அதிசீக்கிரம் அனுப்பிப்போடும்ப டிக்குக் கட்டி ஆயத்தம்பண்ணுகிறுர்கள் காந்த ன் நகரிக்கு இரண்டுகட்டைக்குள்ளே சலகக்காரச் சேவைகள் பாளயம்போட்டு அதற்கும் உகாம்போ யா என்ற பட்டணங்களுச்சிடையிலேயுள்ள ஆற் றங்கரைகள் இருபக்கத்தையுங் கொஞ்சங்குறைய ப்பிடித்தக்கோண்டார்கள். காந்தன்களியிற் பந த்திப்பஞ்சு அதிகமிருந்தும் சற்றும் விவலப்போகவி தேயிலை கிடைக்கிறதும் பிரயாசம். நாட் டுப்பக்கத்திலிருந்து யாதொன்றும் வராதபடிக்குக் கலகக்காரர் தடைபண்ணி மறித்ததினுல் தீன்ப ண்டபதார்த்தங்கள் யாதொன்றும் வாங்கக் கூடா மல் விலையதிகப்பட்டுப்போயிற்று. ஆவணிமாத ம், லகக். திகதி அவ்விடத்திலே ஏரு கடும்புசலடி த்து மின்னி முழங்கி மழைபேய்தவேவளயில் கல கக்காரர் திரீண்டு கொந்தண்நகரிச்து வடக்குவாசலி ற்போய் அதைப் பிடித்துக்கொள்ளப் பார்க்கையி ல். அவர்களுக்கு விரோகியான தாத்தாரிபக்கத்த இராசவனைச்சேர்ந்த படைசெனங்கள் அதைத்த டைபண்ணி மறிக்க ஏற்பட்டதினுல் அவர்களில், mm. பேரும், கலகக்காரரில், m பேரும் பட்டுப்போ ் இலும் கலக்க்காரரை மேத்தப்பிரயாசத்துடன் புற ப்படுத்திவிட்டார்கள். சகல இங்கிலீசுத் தாரைச் சாணிசனம் காக்கன்களியைவிட்டு மேக்கேயோ பட்டணத்திற்போய் வாசம்பண்ணுகிருர்கள். அ தையும் பிழ்த்துக்கொள்ளக் கலகக்காரி முயற்சி பண்ணுகிறுர்கள். புதிகுறாந்திகதியிலன்றடிக் த புசலில் மேக்கேயோபட்டணத்தில் இருபதுபேரு க்கு இடிவிழுந்திறந்துபோனதுமன்றி அரேகருடைய வீடுவாசல்களுத் சேதமடைந்தன.

The Small Pox Hospital.—வைசூரி வைத்திய சாவை. வைசூரிவியாதியுள்ள சகலரும் வக்திருக் கத்தக்க வசதியான அறைகளைக் கோவரணமேக் கார் வேதுசெலவுபண்ணிக் கட்டுலித்து அதற்கே, ந்ற போதமான மருந்துகவைக் சேகரித்துக்கொடுத் த அவர்களைப் பராமரித்தாலும் வைசூரிவந்தவர்களில் அகேகம்பேர் இந்தத்தரும்வைசூரி அடிபுத்தி ரிக்குப்போய் மருக்குசெய்வியாமல் பின்னிற்பது எங்களுக்கு வேதுக்கும். அசாட்சியின் டாக்கு தக்கும், ராடோறும் வைசுதிய சாவைக்குப்போய் அவ்விடத்தில் நட்படிகளையுறிந்து மருந்துகொடுத்து வருகிற அவருடைய உதலிக்காரும் பராமரிப்புத்தா

ழ்ச்சியளவிலே ஏதுங்குறைவாயிருச்சிறதுண்டான ல் அல்லது அவர்கள் ஒடிங்காய் அவ்விடம் போக் தவரத்துப்பண்ணுதிருந்தால் அனதச் சுனங்கள்தா னே சோதித்து அறிந்துகொள்ளுகிறதற்கு இடமா மிருக்குது. சனங்கள் மோசமாய் எண்ணிக்கொ இதைப்பற்றிப் பூரணமாய் அறிய ள்ளாமல் வேண்டியது அவசாமென்று நாங்கள் நிவனக்கி மேம். அல்லாமலும் நிவனமாத பிரகாமம் வைத் தியலிங்கமேன்பவரை அரசாட்சியார் ஊர்காவற் றறைக்குப்போகும்படி கட்டினை கொடுத்திருப்பதி றுகே அரசாட்சியார் தடிசெனங்களிற் பட்சமில் லாமலிருக்கிறுர்களேனறு சேனங்கள் மோசமாயூ ண்ணிக்கொள்ளக்கூடியதாயிருந்தும் அப்படி நிண க்கிறதற்கு உயில்வை. வைசூரிக்காமருடைய தொ கைஎவ்வளவுஅதிகப்பட்டாலும்அவ்வியாதிஎங்கும் பரம்பாதபடிக்கு அரசாட்சியார்அவர்களேல்லாரை யும்பராமரித்து அவர்களுக்கு உதவிசெய்யும்படி ஆய த்தமாயிருக்கிறுர்கள். இப்படிக்கொத்த உதவி மற்ற எவ்விடத்திலாகுதல் அடைந்துகோள்வது மகாபிர யாசம். தேவையான உதவி அரசாட்சியாராற் கி டைக்கக்கூடியதாயிருப்பதினுலே தருமஞ்செய்ய ச்சொல்லித் துரைமாரைக் கேட்பது அவசரமுமல் ல. அப்படிச்செய்வது நீதியுமல்ல. விவேசிகளாயி ருக்கப்பட்ட செல்வாக்குள்ளவர்கள் ஏன் சனங்க ளுக்கு இதுகாரியத்தைப்பற்றி அவர்களுடைய மன கைக் கௌிவிக்கிறதில்வலயென்று எங்களுக்கொ ர சினேகிதன் எழுதியனுப்பினர். சனங்களெல் லாரும் தரும் வைத்திய வைசூரி ஆஸ்பத்திரியைப்ப ற்றிக் கவனித்து, வியாதி உண்டுபட்டவர்கள் தங்க ள் வீடுவாசுள்களிலேயிருந்து, அதினிமித்தம் மறு பேருக்கும் அது தொற்றும்படி செய்யாமல் ஆசுபத்தி ரிக்குப் போதம்படியாய் எங்கள் சினேசிதன் சன ங்களுக்குப் புத்தியாக எழுதினது எங்களுக்கு மெத்த ச் சந்தோஷம். அவரடைய எண்ணப்படி, வியா திக்காரர் அங்கே போகக்கை (மொனுல், சீந்தேகமி ல்லாமல், இப்போ பரம்பியிருக்கிற வியாதியில் நாவிலோருபங்காகுதல் இருக்கமாட்டாது. ஆசுப த்திரியிற் போயிருக்கிறவர்களைக் கோவர்ணமேக் கார் நண்றாய்ப் பரபரிக்கிறுர்களென்றும், அவர்கள் தங்கள் வீடுகளிலிருக்கச் சம்பலித்தால் அவ்வித மான உதவி அவர்களுக்குக் கிடைக்கமாட்டா தேன் றும் கேள்விப்படுகிறது எங்களுக்குச் சந்தோஷம். ஆகிலும், இதைப்பற்றி ஒரு முறைப்பாடுமாத்திரங் கேள்லிப்பட்டோம். அதென்னவெனில், வியாகிக் காருக்குக் கொடுக்கும்படி அனுப்பிவைத்த தீன்ப ண்ட பதார்த்தங்கள் அவர்களைப் பராபரிக்கிற அ கேகைரடையை கையிற் போய்ச் சேருகிறதிறுவே, அ வர்கள் அந்தப் பண்டங்களிற் சிறிதைப் பொதுக்கி க்கொள்ளுக்குர்களென்ற கேள்விப்பட்டோம். இ து சரியான முறைப்பாடாயிருந்துதேயானுல், அப்ப டிப்பட்ட முறைப்பாடு இனிமேலுண்டாகாதபடிக்கு த் தடுக்கிறதற்கு வழிவகையுமுண்டாயிருக்கும்.

Sickness.—பேசியும் வைசூரியும். யாழ்ப்பாண த் சீதாரியிற் பேதியுண்டுபட்டவர்களில் முன்றுகா லுபேர்மாத்திரஞ் சிறிதுநாவளக்குமுன் இறந்துபோ னூர்கள். பேதி உண்டுபட்டவுடன் மளுத கொ திச்சாப்பிடாத்த பெரிய பரிதாபம், அப்படிச்செய் தவர்கள் சிறிதுபேர் தப்பிக்கொண்டார்கள். வை துரி இன்னுக் தணியாமல் எங்கும் வாவா அதிகப்ப டுகிறதைக் காண்கிறேம். வைதுரிவந்தவர்களைப் பராபரிக்கும்பொருட்டு இந்தமாதம் பதினைரந்திகதி ரிசமிக்கப்பட்ட வைத்தியலிங்கமென்பவரால்மா த்திரம் ஒருகிழமைக்குள்ளே பரிகரிக்கப்பட்டவர் கள் நாற்பத்தொருபேரென்று காணப்படுத்து. கா ய்ச்சல் தவையிடி உண்டானவுடனே தங்களுக்கு வைகூரி வரப்போகுதென்று முன்னே குறித்துக்கோ ்க்கடு பயந்து வருத்தப்படுகிறர்கள். இப்படிப் பயந் து வருத்தப்பட்டவர்களில் ஒருஆள்மாத்திரம் இறந் துபோயிற்று. இந்தவியாதி எங்கும் அதிசுமும்முமா ம்ப்பரம்பிவந்தாலும் பெரும்பாலும் மெத்த இளக்க மானகோலமானது தேவதயவென்று நாம் நிஷைக் கவேண்டியது. வியாதிக்காரரைப்பற்றி வைத்திய லிங்கள்செய்த பணிவிடைகளையும், தருமவைத் கியசாலையார்செய்த உதவியோத்தாசை மையும், சீதாரி முழுவதிலுமுள்ள சனங்கள் அதிகமிய மகி த்து வருகிறர்கள். ஆணுலம், வைத்தியலிங்கமெ பைவர் முன்னே நின்ற இடமாகிய ஊர்காவற்ற றைக்குப் போகும்படி நிணையாதபிரகாரங் கட்ட வளவர்த்து சனங்களுக்குப் பெரியதுக்கமாயிருக்கி

Industrial School.—பலவகையான வேலைக வாயும் லித்தைகளையுத் செய்யும்படிக்கு உபயோ கமாக டாக்குத்தர் கந்தரேன்பவரால் சென்னபட் டிரைத்தில் ஸ்தாபிக்கப்பட்ட லித்தியாடம்பரம் பன்

ளிக்குடத்தைப்போலே கற்தத்தாவிலும் இவ்வளட முகணையிலும் ஒரு பள்ளிக்கூடம் ஸ்தாபிக்கப்பட்ட க. அந்த நோக்கள் சித்தியாகிறதுபோல லிளங்தத தி. இதைப்பற்றி இந்து தேசரேசன் என்னும் ஒருபு தினப் பத்திரிகையிற் காணகிறதேன்னவேனில், இந்தப் பள்ளிக்கூடர் அவங்கினபோது, இருபத்தெட் டுப் பறங்கிமாணரத்தவிர, அவ்வூர்ப் பிறந்தவர்களி லும், அகேகர் அதிற் படிக்கும்படி. போஞர்கள் அவர்களிற் பதினேருபேர் பிராமணப்பிள்வாகளி செங்கல் வேலையும் மற்றும் மண்வகையான சக லவேலையும் மெத்தத் தேறுதலாய் கடந்துவருத்து. வழமையாய் நடச்சிற தசவருடைய வேவல்யிலும் பார்க்க முற்றும் புதுமாதிரியானவேலை இக்குப் பள் ளிக்கூடத்தில் ஈடக்குமென்றும், இவ்வகையான ச ரக்குக்கள் தானே சீனங்களுக்கு அதிக தேள்வையா யிருப்பதினைல் அது அவர்களுடைய எண்ணத்தக்க நாகரீகமாயிருக்குமேன்றும் நம்புகிறதற்த இடமிருக் குது. படிக்கிற பிள்வாகளும் மெத்தச் சுறுசுறுப்பு ள்ளவர்களாயிருக்கிறதுமன்றி அவ்வுரவர்களும் இ தைப்பற்றி மிததியும் பிரியங்கொண்டிருக்கிறர்கள். அதை நடத்தம் படிக்குப் போதமான பணமும் கை யுரக்கமாயிருக்கிறதினுலே இந்தப் பள்ளிக்கூடம் வி ருத்திய்பட்டுவருமென்பதற்குச் சந்தேகமில்வை.

Legislative Council. - இந்தமாதம் இநபதாக்கிக தி கொழம்பிற்கூடிய ஆலோசுவனச்சங்கத்தில் இ னிமேல்இலங்கைக்கு மகாராசாவாய்வருகிற சகல ருடைய சம்பளமும் வருடமொன்றுக்கு, டூது. பவு 🖎 னென்று தீர்மானம்பன்னைப்பட்டது. ஆ*னு*ஷம், வருடமொன்றுக்கு மகாராசாவுக்கு டூரா. பவுன பய ணச்சேலவுக்குக் கழிவுபண்ணிக்கொள்ளும்படி யாகச் சங்கத்திலே தீர்மானம்பண்ண முயன்றும் கூடாமற்போயிற்று. இனிமேல் மகாராசாவாய்வ ருகிற சகலருக்கும், இது. பவுன வருடமொன்றுக்க க் குறித்த சம்பளமாயிருக்கவேண்டுமென்று புதின ப்பத்திரிகையிற்சொல்லப்பட்டிருக்கின்றது. ஒப் சேவர் என்னும் எட்வாட் வான்ஸ்மகாராசாமுகலி யசிறிது மகாராசாக்கள் வருடமொன்றுக்கு, மது. பவுன் சம்பளம்பெற்றதாய் விளங்குதது. பிற்பா டு முப்பத்தொராம்ஆண்டில், எண்ணுயிரம் பவுத கவும், முப்பத்தேழாமாண்டுதொடங்கி இதவரைக் கும், எது. பவுகுகவும் மாற்றப்பட்டது. இப்போ வோவேன்றுல் முன்வாங்கின மகு. பவுறுக்கரை வாசி, ருகு. பவுரையிற்று.

New Postage. — ஐப்பசிமாதம் முதலார்திகதியின் பிற்பாடு, தபாவலப்பற்றி ஒரு புக்கட்ட ஊர்ச் ட்டம் இந்ததேசத்திற் பிசித்தம்பண்ணப்படும். அதாவது கால்குபா ரிறைகொண்ட காசிதம் இந்தியா முழுவதும் முக்காற்பேனிசோடேயும், அரைகுபா நிறைகொண்ட காசிதம் ஒன்றரைப்பேணிசோடேயும் போகும். இது சனங்களுக்கு மெத்த கயமாயி குப்பதினுல் இன்னும் குறைக்ககேட்சிறது நியாயயில்வல. ஆணும், புதினத்தாளிற் தபாற்செவவு சற்றே குறைந்துபோனும் இன்னும் அதிகமாயிரு க்கிறது மேத்தத் அக்கம். கொஞ்சத்தாமென்குறு த்கிறது மேத்தத் அக்கம். கொஞ்சத்தாமென்குறு த்கிறது மேத்தத் அக்கம். கொஞ்சத்தாமென்குறு த்கிரது மேத்தற்குக்கம். கொஞ்சத்தாமென்குறு த்கிரது மேத்தற்குக்கம். கொஞ்சத்தாமென்குறு த்கிரது கியாயில் ஒவ்வொரு புதினத்தானுக்கும் மூன்றுமேடிக்கப்பட்டி குக்குது. ஆசிலும், இப்போழ்து இந்தியாவிற் கட்டப்படும் இருப்புச் சலாகைப்பலியனிதி முடிந்து, சன நிக்கள் அதைப் பாவிக்கும்படி அறைபுடுத்திடைக்கு ம்பொழுது, புதினத்தாளிற் தபாற்செலவு மேத்தக் குறைந்துட்டுமேன்று நீனக்குக்கும்.

Robberies. — சீதாரியிலும் மற்றுமிடங்களிலுங் களவுகள் நடக்கிறதாக விளங்குகுது. பேதியும் வை குரியும் நடக்கிறதினுலே சனங்கள் பயந்திருக்க, க ள்வரும் இததான் ஏற்றதருணமென்று கண்டு, தாக் கள் பிடிக்கப்படுவோமென்ற யாதொரு அச்சமுமி ல்லாமல் வீடுகளையிடித்துக் களவெடுக்கிறதுமன் றித் தங்கருக்ககப்பட்ட சசுல தீன்பண்டங்களைத் தானுங் களவெடுக்கத் தணிக்குகொண்டார்கள். இற்றைக்கு பேண்டோருநானைக்குமுன், பேரியமா தாவின்கோவிலுக்குக்கிட்ட ஒரு முரான்குருவுடை ய வீட்டிலே கள்வர் பூருக்து களவெடுத்ததுமன்றி அரிசி, தேங்காய்முதலிய போடிட்களையும் அள்ளி க்கொண்டுபோய்விட்டார்கள்.

Schools.—வருகிறவருடத்திற்குப் போதுமான பணயில்லாமற் குறைந்துபோனதின்ல், சண்டிக்கு மி, ஈல்லூர், கோப்பாயேன்னும் மூன்றிடங்களில் முள்ள சிறிது பள்ளிக்குடங்களைச் சேட்சு மிசியோ குரிமார் ரிறுத்திப்போட்டார்கள். இன்னுஞ் சிறி தயள்ளிக்குடங்களா ரிறுத்திப்போடுவார்கள்போ லேயிருக்குத்.

Jaffna, Chursdan, September 28, 1854.

SERIOUS THOUGHTS FOR OUR READERS.

SERIOUS THOUGHTS FOR OUR READERS.

"The world can never give

share Millions of human hearts have responded to the

share from higher seatments of these two lines, written by

the excellent and gifted JAMES MONTOMERY, who,

on the 30th of April last, closed a long and useful life

Begully true with these lines are the remaining two

of the same stange namely:

in Sheffield, England, in the 83d year of his age. Equally true with these lines are the remaining two of the same stanza, namely:

"Tis not the whole of life to live
Nor all of death to die."

And yet what multitudes live ag if the whole end of existence were simply to feed and clothe their bodies—live as though there were no God to whom to give account—no Savior through whom to approach God, no heaven, no hell! O sad and miserable condition—"having no hope and without God in the world." (Eph. 2: 12.) And how many of the educated and nominal Christian readers of the Star are in this ruined and lost state? All who have not heen born again, (John 3: 3.) all who do not take Jesus Christias their Savior and follow him—all who east offear and restrain prayer, are lost, are "without God in the world:" and there remained nothing to them but the prospect of an eternity of woe, "a certain fear-in! blooking for of judgment and of fiery indignation," unless they repent. Repentance and the forsaking of sin, and faith in Christ, are what God requires as conditions of salvation. And are these difficult terms is it hard to be penitent, to be sorry for past offences, and to leave Satan and sin, the source of all our woes? Is it a lard condition to take Christ as a Savior, and to leave Satan and sin, the source of all our woes? Is it a lard condition to take Christ as a Savior, and to leave Satan and sin, the source of all our woes? Is it a lard condition to take Christ as a Savior, and to leave Satan and sin, the source of all our houses. Whither from the dread of dying, But to Him who comfort gives, Whither from the dread of dying, But to him who ever lives."

May the Holy Sprittinchine all our readers to "seek May the Holy Sprittinchine all our readers to "seek May the Holy Sprittinchine all our readers to "seek May the Holy Sprittinchine all our readers to "seek May the Holy Sprittinchine all our readers to "seek May the Holy Sprittinchine all our readers to "seek May the Holy Sprittinchine all our readers to "seek May the

Whither from the dread of dying,
But to him who ever lives."

May the Holy Spirit incline all our readers to "seek
the Lord while He may be found, and to call upon
Him while He is near." So doing life shall be one of
real comfort and happiness, and eternity shall be full
of hliss and glory.

of hirs and glory.

NATIVE PREACHERS AT AINTAR—The Iollowing fact is extracted from a letter written by Dr. Pratt, an American missionary at Aintab in Syria. It is interesting as showing the progress of the gospel, and particularly worthy of more as evidencing the right spirit on the part of the Syrian mitties converts. We beg to commend the example, as one worthy of initiation on the part of naive Christians, catechists and preachers in Jaffus. Jr. Pratt says:

"We can find young men to educate of good talents and piety, and we only want the strength to do it. It is now and has long been the plan of the station, to roise up ten or wenty universe preachers in a lew years. We have five who may be ready in a year; five more in two years or more, and can get a class of ten more for three or more years. We give small wages—generally only that they could get at ordinary trades. The ingless is \$6,00 a month, [exactly £1, 5] though in fact the character of three of our men weight command for them twee that at any time in business. But they elones the less. We are fixed as this principle. The churches over which they will be settled, will not be able to give more, and they are to be pastors and not missionaries."

es over which they will be settled, will not be able to give more, and they are to be pastors and not missionaries.

Chisk.—We have news from China to the 22nd ult. The rebellion still gues on, and the rebels continue to hold Shanghac. At Ningop. Fubelows this and Amoy, all is quiet, but maintained in a bloody way, for it is said that sometimes 100 heads per day have been taken off at the two latter places. It is said by the Strates Times that at Canon there was a complete stagnation of business; shops all closed, all the shop-temper scalutale goods sent to allience and Hong Kong, or afford; the remainder packed ready for immediate removal. The rebels are can amped in great force within two miles of Canton and have partial possession of build hanks of theriver heatwest Canon and Whampon. In Canton there is an immense stock of ottoria wessels bading at Wirmpona; except now and then a small bordan load towed down by the river steamers. Supplies from the country are cut off from entering Canton by the rebels at load over thing in the shape of provisions is approaching to famine price. On the 11th of August, in a frightful storm of rain, thouder and lighting, the rebels at tarked the North-gate of Canon, and upwards of 300 imperialists were killed in the defence, the rebels are larked the North-gate of Canon, and upwards of 300 imperialists were killed in the defence, the rebels at tarked the North-gate of Canon and upwards of 300 imperialists were killed in the defence, the rebels are the results and the stage of the price of the provisions of the rebels at the stage of the price of the price

derable damage done to buildings there and at Cambing and co.

INDESTRIAL SCHOOLS—The example of Dr. Honter of Madras, seems to be doing a good deal for India in awakening to life and effort. A "School of Indiastrial Art" was sarded in Calcutta early in this year, and seem that the institution opened, busides eight and twenty East Indias, in numbered dozens of natives, Among them were cleven bralmins. Experiments in brick-indiag and improvements in all kinds of elay manufacture, are rolled by progressing. It is toped that the school will creat only by progressing in the control of the natives is strongly earlied there are funds in hand, and the Industrial School may be considered fairly in operation."

Missing Papers.—We are a republican, as every hody knows or ongothen. However, we love the Qureit and her government a good deal, and sfort feel disposed to find fault—except with the rost office department, and this is much less the Queon's than the Colony's, bit width this we do to deal fault—exceedingly sore, especially when our papers are missing; and it is with an another device that the very disrepurable state of things spoken of by "Observer," and which the well often feel exceedingly sore, especially when our papers are missing; and it is with an another device that were disrepurable state of things spoken of by "Observer," and which he sheet going on for several years, may be amended, that we cheerfully give place to his communication, as follows:

Part Lestixatev—As you pracee the evention of your way. I and others of the province of Jaffia would feel greatly obliged it you would, from your lofty emmence, just take a peep into the Guneral Post Office. Colombo, in the days when the overland mails arrive, and waith the inovernment of those who are engaged in sorting and forwarding the papers to the discour provinces. Will you believe it, that scarce a mail arrives without some of the residents bere being minus of their papers? I, for one, have lost in the flast tour yearsome 40 copies of the "Hustrated London News," and others have been greater sufferers than myself. One parry lost as many as 20 copies in one year; and the last linee mails brought me only 3 instead of 6, and another party only 2. The residents of this would like fair play and just dealing, and we think that when we pay for an article, and the government are paid for the transmission of that grittle, such parties ought to be engaged in the post office, whose honesty can be trusted, to forward it to its proper destination. That the papers are daily posted in England, there can be no dout 5 and 4 and 1 article, and the power many and the papers of the pictures, where pictures are so abundant. This complaint is not a mean as to steal a pape

CHINESE IDOLATRY—A correspondent of the London Watchman, (Wesleyan) writing from Canton, April 8th, thus speaks of one of the Chunese festivals.

The festival of the "God of the North Pole" (a celebrated rationalist deity) was relebrated this week by on musually large procession. Some hundred ponies, ridden by hide boys and grids splendfully dressed, and belonging in many cases to respectable families—large trays of meat and fruits to be offered as scarffice, several bonds of moise, cay silken banners, shrines, flowers, and images, together with women most richly apparelled, and standing upon fromes carried on men's shoulders, were the constituents of a procession which occupied an hour and a half in passing any given spot, and was witnessed by thousands or the inhabitants. The influence of this spectricle upon the Chinase mind must have heet most imposing. But what will your readers think of the mortality of bentheusan, when they learn that the women above referred to were notorious prostitutes? This has been confessed to me by two Chinase genilemen who have called while. I have been writing, fond in fact it is too well known to be denied, and it was some satisfaction to me to preceive that they seemed ashamed of the affair. "If that he a speciment of your religion," said I, "and if it sametions such things in the light of day, and in the face of crowds of people, from the religion date from the hard. They grave me an answer. This facts is, man must have a religion of some sort, and these masses of people know none better. "What I are there an missionaries in Canton to teach them of Christ?" some will perhaps ask. "Yes, there are ten, one-half of whom as yet speak only." Will a stummering tongue?" A million pershing men, and deen missionaries? Will Norm of your readers schedulate how many that makes for each missionary and pray over the sain?

THE PRINCIPLE OF THE MAINE LAW.—The following we extract from "An Address to the Governments of the Earth," put forth by the World's Temperature Coavention, held in the city of New York, a year ago this mouth of Sep-

held in the city of New York, a year ago this mount of September:

This principle is acted upon in the laws which are passed against gambing, butenes, \$350 bind-breaking, conjuterfeiting money, snuggling, the storage of gunpowder, the exposure and sale of demoralising prints, and any business that endangers the public health or morals. We do not depend upon the influence of moral suasion to protect society against these evils. We do not go to the gambler and appeal to his conscience his humanty, his regard for the public welfare. We do not plead with the incendary, and portacy before him the suffering which he occasions, depicting in vivid colors the horrors of a midnight conflagration. We do not depend upon public meetings, speeches and force of more argument, to prevent men from stealing, or forcing, or uttering stander. Society decrees that these evils shall not be permitted. It employs its whole force to annulate them; it does not admit for a moment the plan of regulating tuen. Governments do not heense annually, out of regard to public deprawity, so many incendiscients, or thieves, or counterfeiters, or dealers in tainted mean. All, therefore, that we contend for, is the application of this principle of legislation to the evils of Intemperance, which is applied to other and lesser evils. And we are confident that as civilization advances, and humanity gains over barbarily and the tron claims of a degrading avarance fall from the hearts of men, that a statute, similar in its aims to the Maine Law, will be adopted by every nation that is feet to eiter and esforce its own laws.

New Possyrus Acar van Isaas Affaciliae fact of the desired that a statute of the content of t force its own laws.

force its own laws.

NEW POSTAGE ACT FOR INDIA—After the first of Oct., a new law course into effect in India, by which a letter weighing a quarter of a rupee can go the entire extent of India to 5-ths of a ponny 5 haff rupee weight, 11-2 pence, &c. This is cheap enough. Nothing more in this direction need be asked for. We are very sorry to see, however, that the high rate, 3 pence, on newspapers is still continued, though there is quite a gain in that this has no reference to distance—the price being the same for 1000 miles as for 100. When the railroads now in progress are completed and open to the public, we dare say there will be a material reduction on newspapers, the difficulty also being their weight and the necessary of the mail being carried by tanad minners.

Correspondence of the Morning Star.

INTERESTING STATISTICS.

DRAY STAR —The following statistics, compiled by a clergyman of known integrity from authenticated sources, and copied from a London paper, may not be without interest to your readers in general and especially to those of the Koman Catholic faith. Very few of the latter in this country lave the means in their possession of acquiring distinct and correct intelligence as to the real working of popery in those countries which are under its immediate central. I would ask them then to ponder well in their minds these fasts thus rought together, and that leaded as to the character of a system of faith, under the sanction of which such attractives are committed.

They cannot, I think hesitate to say as to which of the two viscous, nonery or projectautism, the palm of merality is due. Mr. Seymour, the chergyman alluded to, proposes this question for investigation. Whether the notives and restraints of the Church of Rome have succeeded in suppressing crime in those countries where they have undisputed sway in the same degree in which protestant. Christianny, lass succeeded in England? And from official and undefinable nutbrities he arrives at the following conclusion as to the crime of

in rangiana: "And from official and underiable authorities he arrives at the following conclusion as to the crime of MURDER.

The average number of persons perishing by murder every

flows : England,	Protestant,	to each million,	4
Ireland,	Romanist,		19
Belgium,	do.	and the second	18
Sardinia,	do.		20
France,	do.		31
Austria.	do	ALC: NO.	36
Lombardy,	do.	100000000000000000000000000000000000000	45
Tuscany,	do.	THE STATE OF THE S	56
Bavaria.	do.	and the state of t	68
Sicily.	do.	100000	90
Papal States.	do.	1 1 1 1 1 1 1 1 1 1	113
Naples.	do.	45-1	174

Naples, do. 174

Naples, do. 174

In protestant England, with a population of 18 millions, we have annually executy-two marders. In Italy, with the annual population, the number of marders is one thousand nine hardered and sixty-eight. And in connection with this, let it be distinctly understood, that in Italy there are not less tiam one hundeed and it treatly thousand pricests, monks and mins, who are all devoted to 'a religious life,' and whose express object is to teach religion—the religion of the holy less. Will the Romish priests kindly explain this strange circumstance?

Let us take again another crime. In London in 1831, the total number of births for the year, was, legitimate '75,977, illegitimate 3,023. Compare this with the cheef Roman Entiobject its to Europe.

intal number of births for the year, was, legithnate 3,05%, illegithnate 3,05%. Compare this with the cheef Roman Cathelic etters in Europe.

Evils 1951—Legithnate 21,599. Illegithnate 16,636.
Brussetts, 1836—Legithnate 3,448. Illegithnate 1,383. Mustert, 1831—Legithnate 3,448. Illegithnate 1,383. Mustert, 1831—Legithnate 3,831. Illegithnate 1,308. YIENA, 1849—Legithnate 3,831. Illegithnate 10,300. From this statement it appears that in England the illegithnate 10,300. Brussets, 50. Blanten, nearly 100. And Vienna, 125. From the statement it appears that in England 199. Rome there are no returns. Mr. Seymour remarks that "perhaps it should hardly have been expected that a city possessing a pope, many cardinate. 29 hishops, 1,230 priests, 2,992 months, 1,690 mus, and 537 exclesinated applie, should know any thing of filegithnate birtlis." I may have been expected what we have to withhold the returns, for it appears from the only statement made, that the number of births in Rome, in 1836, was 4,473; and taking, in connection with this, the fact that in D years, the founding children received into hospitals amounted to 36,699, which gives a yearly average of 3,160, 170 lblows, but of 4,578 children born, 3,150 are sent to the founding hospitals! This tact must speak for itself as to the morality of Rome a city which ough certainly to stand at the rychead of all cities in the world as regards holiness. After such facts as the above can we he situate to regard poperty in any other light than that of a grand license for every species of erime?

Jaffun, September, 1854.

any other light than that of a grand theries for every species of crime.

Jaffia, September, 185k.

To the Editor of the Morning Star.

DEAR Six: Ant long ago I was involved in a dispute with some of my freinds who endear ared to convince me of the impropriet of applying the term "place of worship" to chaples or charches of disseniers, on account of the importance the missionaries attach to sermous and preaching above praying or singing praises to God.

Now, my dear six, as I am at a loss how to defend myself, you will truly oblige me by giving the above lines an early insection in a corner of your valuable paper, in order that dissenting missionaries may clear the difficulties of such who are misguided, and enable me to defend my position when chiallenged to dispute.

August 9, 1834.

Assuming that "A Dissenter" is an honest inquirer on the points in question, we are happy to assure him on the authority of the statute book of our Divine Lawgiver, that any place may be regarded as "as place of worship" where two or three are gathered together in my name, there am I in the midst of them.

"Ye say that Jerusalem is the place where men ought to worship he Believe me, the time cometh when ye shall neither in this mountain, nor yet in Jerusalem worship the Father—the hour cometh and now is, when the true worshippers shall worship the Father—the hour cometh and in myritate house—"the door being shut for fear of the Jews"—or whether in the "upper room" or "inner prison" or whether in the "upper room" or "inner prison" or whether in the "upper room" or "inner prison" or whether in the "upper room" or "inner prison" or whether in the "upper room" or "inner prison" or whether in the "upper room" or "inner prison" or whether in the "upper room" or "inner prison" or whether in the "upper room" or "inner prison" or whether in the "upper room" or "inner prison" or whether in the "upper room" or "inner prison" or whether in the "upper room" or "inner prison" or whether in the "upper room" or "inner may they confidently expect

走廊台 上的意 11.5m BETTE DE DE BU 山山市

SUN SUN हां पड़

தார்த்து தில் இ Desn 5. Ly 4601 L.

动力点 म प्रमित 7- 0

i d a soi

ing be the more important, we know of no scales by which they may be weighed and gauged. We venture however, to give a theme for thought to those who may be inclined to undervalue preaching, in which the appropriate exercise of the "ministry of reconcilities and the second section of the secti See Isaiah 61: 1-3, compared with ation consists."
Luke 4 = 16-21.

Luke 4 x 36-21.

"The Spirit of the Lord God is upon me; because the Lord lath anointed me to preach good tidings unto the meek;—to proclaim liberty to the captives—to proclaim the acceptable year of the Lord and the day of vengeance of our God," &c., In accordance with this is the commission given to his disciples, "Go ye into all the world and preach the gospel to every creature. He that believeth and is baptized shall be saved, and he that believeth and is baptized shall be saved, and he that believeth not shall be damned."

"Thus much we say publicly; but our private suggestion to "A Dissenter" would be, that he should have continued in the mother church till he had become better acquainfed with the principles of dissent.

To the Editor of the Maraine Star.

continued in the mother church till he had become better acquainted with the principles of dissent.

To be Editor of the Murning Star.

Dear Sin — On looking over the pages of your valuable periodical, my attention was directed to an article on the 36th bage, addressed to the "Burghers of Jaffia?" by "F.S." Dictated although it may have been by a pastoral voice, and influenced as it may have been by are philanthropic motives, I fear the language of "F.S." is subject to much misconstruction. By "therefore beg you will publish the following remarks on that article.

It is acknowledged that the evils of intemperance do, to some extent, prevail in the town, but it is denied that they do among "burghers," "F.S." using the common term, charges the "burghers," "F.S." using the common term, charges the "burghers," "F.S." using the common temps, charges the "burghers," but that class of them who, though commonly called "hurghers," are better known by the designation challekarus (schamaszeri.) However this be, I marvel at the hardhood which has driven "F.S." to dive into the mysteries of Providence. I wonder at the rash conclusion he has come to "that the blessing of the Almighty has been apparently withdrawn from them." God's ways are not as our ways. The wicked in this world not unfrequently flourish like the "green bay tree," while the "Lord chastisch whom he loveth."

It is therefore highly desirable that some caution should be taken in the use and acceptation of expressions.

Jaffia, Aug. 5, 1854. "Vours, Alsandro." We wish we had no reason for donbuing the trait of this demial.—ED, M. STAR.

A Bit Gur.—The largest calmon in the world is in Bejapoor India, and weighs forty tons. A seat in the interior accome.

demial—E.D. M. STAR.

A Bite Gux,—The largest cannon in the world is in Bejapoor, India, and weighs forty tous. A seat in the interior accommodates five persons, without much crowding. It is formed of mixed metal, of which there is said to be some portions of gold and a considerable quantity of silver, and is very somerous. It was the work of Chuleby Koomy Khan, an officer in the service of Hoosein Nizam Shah, at Ahmedanugger. In giving a description of it, Col. Sykes says: On the visit of Sir John Malcolon, during the period of his Vicerovship at Bombay, the Sattorah Rajah, who holds the surrounding territories made the British government, directed that this gan should be aired off as an appropriate salute. Though not charged with more than half the weight of powder which its chamber could contain, the concession was awful; it shook many of the buildings to their foundations, and the terrified inhabitants, us the reverberations rolled along, expected to see the domes and towers, seaviers of former shocks, come tumbling about them. The above we find in the Boston (U.S. A.) Journal, but whether it is fully authentic or not, we cannot

The above we find in the Boston (U.S. A.) Journal, but whether it is fully authentic or not, we cannot say. If it is, it is a very interesting fact as showing the former power and glory of India. We find corroborative testimony in "M Cullock's Geographical Dictionary." In the account of the city Bejapoor, (*\$2000 accounted the city Bejapoor, (*\$2000 accounted the city Bejapoor, (*\$2000 accounted to the fort, one of which would require a ball weighing 2646 lbs." Perhaps some of our readers may be personally aware of the existence of this "the largest cannon in the world." If so, as a matter of curiosity and as a thing in which the frame of India is concerned, we should be glad of their testimony.

WHERTER OF NOTICE.—In the identifying the content of the properties of the propertie

DEATH OF REV. DR. SUTTOR—We are sorry to lear that this good man and distinguished missionary died Cuttack of bilious fever, on the 19th of August, aged 53. He had labored in India for more than thirty years, and was distinguished as a translator, writer, preacher, and as a devote missionary of the cross.

To Correspondings—The poetry of "Homoneulus" is too indifferent to and place in our columns.—"Theter Willing "is too denunciatory. We must know the author, before we could JLRA's finsering the piece.—"Alpha" is received and under consideration.

JAFFNA NEWS.

THE STAIL POX HOSPITAL—We must express our sorrow that so very few persons avail themselves of the 'grovisions of this institution, in which Government at a heavy expense provides not only necessary and suitable accommodation, and imple sures of medicine, but also regular medical attendance. The medical superimendant and sub-assistant, the latter of whom visits the hospital daily, would doubtless challenge any scrutiny into the efficiency and constancy of their attentions. We really think that public opinion in this matter needs direction. We suppose indeed that Mr. Mytiningam's abroup removal is but an indication on the part of the authorities that mere unfounded prejudice ought not to be fostered. Whatever may be the number of patients, Government pledges itself to a provision far more complete than can elsewhere he provided; and, under such circumstances, appeals to private benevolence are superfluous and unreasonable, abundant as are the channels into which it may now lib directed. Why cannot every well informed person exert his influence in this matter to educate the mind of the people?

We stre year also our progressoritors are selected.

directed. Why caunot every well informed person exert his influence in this matter to educate the mind of the people?

Wo are very glad our correspondent has called the attention of the community to the "Small Pox Hospital," and we cornestly wish all who are attacked, would avail themselves at once of the benefits of the hospital. If so, we have little doubt there would be not one fourth of the cases there are now. We are happy in the belief that Government provides well for those in the hospital, and that the care and attention received by the patients are immeasurably better than they would have at home. We have heard but one complaint, and that that the stores given out for the patients are very materially diminished in quantity by passing through the hands of the various attendants. If the complaint is true, it might perhaps be remedied.—Eth. M. STAR.

STENNES.—Of cholera three or four cases only have of late terminated fatally in the town. It is a pily that those who are attacked do not sooner apply for medicine. In several cases within the fortuight such a course has saved life. We reger to say that small pox is rapidly spreading on all hands. From the record kept by Mr. Wythingam, who was appointed to JaTha on the 14th inst., it appears that he had had forty-nine cases under his treatment during the course of one week. Many individuals are suffering also from premonitor, symptoms. One case only ont of the number mentioned, has terminated taildly a nad we cannot but regard it as a great mercy that the disease generally assumes so mild a form. The entire community have highly appreciated the services of Mr. Wythingam, and the fiberal relief derived from the dispensary. It is a matter of deep concers to them that sudden orders have been issued for Mr. Wythingam's return to Kaits, his former station.

The VATHER.—The hopes of change, which a fortnight ago we expressed with fear and trembling, were baffled before they me, the public each of the model of the mediate neighborhoud are, like Gileon's venerable fl

ed only to remind us of the loss which we are sustaining. Our prospects are most gloomy.

POLICE—Much insastisfaction is felt on account of the want of an efficient police, and loud complaints are made against the only shadow of a police, viz, the village police vedhans. These persons (who do not well understand their business) being anapial officers, manage to derive their perquisites by defeating the ends of justice and licensing rather than suppressing rame; so that acts of audacious ministice and violence may be committed with impurity, provided a few famous can be spared for the vedhans. The constable of Jaffina is also an unpaid officer. We are aware that the highest authorities in the island have sanctioned this as the best system of "rural police;" and yet we believe—yea, we can point to facts to prove, that crime in Jaffina will continue to increase unless some mere effectual means of detecting it be adopted. This matter is handly commended to the attention of our energetic Government Agent and Police Magistrate.—5. J.

Trate—S. J. S.—Within the last few days, accounts of thefts and house-robbing have reached as from many quarters in the town and elsewhere; and it is no wonder that hunger-stricken villams are on the alert to avail themselves of the general consternation produced by cholera and small pox, to rob houses, steal provisions and every thing that comes in their way, having little or no fear of being apprehended. Two or three days ago, the Roman Catholic Mission House at Jahna, near St. Mary's Charch, was robbed, and much provision, consisting of rice, occounts, &c. was carried off. Schools,—In consequence of a considerable reduction in the funds for the ensuing year, the Church Missionaries have already discontinued several schools connected with the Chudiculy, Nellore and Copay stations, and probably will many more by next year.

Legislative Council.—This body, on the 20th inst.

many more by next year.

LEGISLATIVE COUNCIL.—This body, on the 20th inst., voted that the salary of the Governor of Ceylon "be reduced on future appointments to £2000." An attempt was then made in give the Governor an animal allowance of £500 for travelling, but it was lost, and the matter, after two or three votes, was left undeedted. The Observer thinks that the £5000 as salary may now be regarded as fixed for all our future Governors. It appears that the salary was formerly as high as £10,000; Sir Edw. Barues land that. In 1831, it was put at £2000, and in 37, £7000. Hereafter it will be only half what it once was.

Beauties of Romanism.—A brother residing in Iowa, writes: "A man died out here who was a Catholic. His wife sent a boy forty or fifty miles for a priest to pray him out of purgatory. The priest came, and charged \$75 for his prayer. The family are poor. The boy froze his feet and legs, and is a cripple in consequence."—Oberlin Evangelist.

DEATH.—Died at Madras, Sept. 14th, of fever. Mrs. Elizabeth K. Scudder, second wife of Rev. Wm. W. Scudder, formerly of the American Ceylon Mission but now of the Arcot Mission. Mrs. Scudder had been in India less than 17 months. She leaves an infant daughter of 14 months.

Sie-George Anderson is quite ill, and it is said that he is soon to leave the island,—the Lieut. Governor filling his place, pro tem.

THE CHILD'S PAPER.—In the April number of this paper, published by the American Tract Society, we find the folion, ing interesting notice concerning this very excellent and used publication. We are glad that many of our readers are becoming familiar with the Child's Paper and highly prize in valuable instructions and beautiful pietures.

valuable instructions and beautiful pictures.

"Messrs. John Greig and Son, Edinburgh, Scotland, beside, considerable orders for publications of the American Tract Society, were supplied with 1,000 copies monthly of the Child's Paper for 1833, and ordered 1800 copies for 1854. This lettle journal excited much interest among printers in London, Ediburgh, Paris, and Leipsig, as a work of art; and among interligent Christians, as a means of usefulness. Its unprecedented circulation of more than 250,000, in the second year of in publication, everywhere made a strong impression as to the extent of the reading public in the United States, and as to the prevalence of evangalical seaturent among the misses of our people. The efficient secretary of the 'Free-church Alistianers' Society, 'Scotland, in a recent circular speaks of The Child's Paper as 'probably the ablest and loveliest cheap illustrated paper in the worlds and commends it to the friends of temperance as an incidental aid in instilling right principles into the minds of youth on this subject."

KANDY.—An Industrial School is proposed in Kandy We wish the proposition success.

SHIPPING NEWS.

SHIPPING NEWS.

POINT FEDRO.—ARRIVALS AND DEPARTBES.—
Sept. 6.—Arrived Brig Jemima, G. Freywer, from Trineomalic Sept. 5, bound for Colombo, passengers for Jaffaa,
Serjeant Ross and family; for Colombo, Mr. and Mrs. Warrington and 3 children, It. Hague 15th Regt. Lt. Philippi,
R. E. Mr. Anthony, medical sub-assistant, Mr. Buttery, 82
men, 3 women and 5 children of the 15th Regt. Lt. Philippi,
R. E. Mr. Anthony, medical sub-assistant, Mr. Buttery, 82
men, 3 women and 5 children of the 15th Regt. Sulfed the
next day, passengers Capt. R. Watson. C. R. R. and the
passengers above.

Sept. 14.—Saited Brig Satholatelimy, A. Bastian, from
Madras, cargo 24 casks rum, &c. Passenger Mr. George
Speldewinde.

Sept. 24.—Arrived from Trincomalie Brig Ruby, Anthonpilley, hound for Colombo, passengers 25 native prisoners,
1 Serjeant, 1 Corporal, 12 Privates, of the C. R. R.

KAYTES.—Sept 14.—Arrived Schooner Thanbattchimy,
A. Philip, from Colombo and Paumben Sept. 11 and 13,
bound for Jaffaa, passengers H. S. O. Russell, and servants
and 15 natives.

Sept. 24.—Arrived Schooner Machagelli, Blox, Invasionatin
Sept. 24.—Arrived Schooner Machagelli, and servants
and 15 natives.

A. Philip, from Colombo and Paumeen Sept. II and 15, bound for Jaffia, passengers H. S. O. Russell, and servants and 15 natives.

Sept. 21.—Aericed Schooner Moheydin flox, Impasimento, from Colombo and Faumben, 16th and 20th Sept., bound for Jaffia and Mullative, passengers Joseph Cuff, Esq., W. A. Wodebouse, Esq., M. Cumarasamy, Esq., E. Naumitamby, Esq., servants, and 6 natives.

FOR SALE,

To whole or in part or to be let on lease for one year or longer, that pleasant and well situated LAND at the north east end of Point Pedro, facing and close to the sea, at a distance of about a mile from the Castom House, containing in extent 25 acres. The whole land is planted with coconnut and other useful trees it has on its premises two tiled dwelling houses, and the necessary out houses.

To those who wish to embark in oil, coir, and coppera, this is a desirable property.

For further particulars apply to the owner P. F. TOUSSAINT at Point Pedro, or to his son
P. F. TOUSSAINT, JR., at Jaffan. Sept. 20, 1854.

TO BE SOLD,

A T Copay, on Monday morning, October 9th, 1854,
(if not previously disposed of.) THE PIECE OF
LAND, known as the site of the old church, in extent 78 lachams, the property of the Rry. Mr. Anley.
The greater part of it is planted with coronaut trees,
many of which are in full bearing. The materials of
the house containing roof files, floor files and raflers
will be disposed of, either with or separately from the
land. Apply to

Rev. R. PARGITER.
Chundionly, Sept. 25, 1854. 1p18

FOR SALE.

A BOUT 50,000 OLD TILES, now on the old mission residence at Copay. Apply to

REV. R. PARGITER.

Chundiculy, Sept. 4, 1854

FOR SALE.

A TURNING LATHE with two sets of tools is offered for sale at Batticotta, at a reduced price.

E. P. HASTINGS. Inquire of Batticotta, Sept 9, 1854.

NOTICE:
THE applicants for admission to Batticotta Seminary will be examined on Tuesday, October 3d.
Batticotta, Sept. 8, 1854.

FOR SALE.

THE MOGAMALIE COCOANUT ESTATE will be sold at the office of M. J. Lemarchand, Esq., on Friday the 13th of October next, at 2 P. M. Parties are referred for particulars to the Notice of Sale which appeared in the Colombo and Continent of India newspapers of June, July, and August last. For further particulars apply to the said M. J. LEMARCHAND, Jaffina.

Printed and published at the American Mission Pres Manepy, Jaffna, Ceylon, by Thomas S. Burne LL.